

உண்மையாயிருத்தல்

தேவனுடன் உண்மையாக சஞ்சரித்தல்

நாள் 1

ஆதியாகமம் 5: 23-24

23. ஏனோக்குடைய நாளெல்லாம் முந்நூற்று அறுபத்தைந்து வருஷம். 24. ஏனோக்கு தேவனோடே சஞ்சரித்துக்கொண்டிருக்கையில், காணப்படாமற்போனான்; தேவன் அவனை எடுத்துக்கொண்டார்.

வேதத்தில் "விசுவாசம்" அல்லது "உண்மையாயிருத்தல்" என்ற வார்த்தையின் முதல் குறிப்பு இதுதான். ஏனோக் தேவனோடு உண்மையாக நடந்தார். "உண்மையுள்ளவர்" என்ற வார்த்தையின் அர்த்தம் உண்மையுள்ள மற்றும் உறுதியாக நிலைத்திருப்பதைக் குறிக்கிறது.

தேவனுடன் நடப்பது உண்மையான, ஆழமான உறவைப் பற்றி பேசுகிறது. "இரண்டுபேர் ஒருமனப்பட்டிருந்தாலொழிய ஒருமித்து நடந்துபோவார்களோ?" என்று ஆமோஸ் 3:3 ல் சொல்லப்பட்டிருக்கிறது. ஏனோக்கு தேவனுடன் உடன்படிக்கையில் நடந்தார் என்பது இதன் பொருள்.

தேவன் ஏனோக்கை அழைத்துச் சென்றார். இயேசுவை எடுத்துக் கொள்ளப்பட்டபோது அப்போஸ்தலர்கள் எப்படி கண்டார்களோ அதைப் போலவே தேவன் அவரை அழைத்துச் செல்வதை மக்கள் ஒருவேளை பார்த்திருக்கலாம்.

ஒரு வருடத்தில் உள்ள நாட்களின் எண்ணிக்கையுடன் இணைத்தால் ஏனோக்கின் வயதை நாம் மறக்க முடியாது.

செயல்முறை:

தேவனுடனான நம்முடைய நடை எப்படி இருக்கிறது? விசுவாசமாகவும் உறுதியாகவும் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? தேவனுடன் நமக்கு உடன்படாதது ஏதேனும் உண்டா?

தேவன் உண்மையுள்ளவர்

நாள் 2

1 கொரிந்தியர் 1: 9. தம்முடைய குமாரனும் நம்முடைய கர்த்தருமாயிருக்கிற இயேசு கிறிஸ்துவுடனே ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்.

நாம் ஏன் அழைக்கப்பட்டோம் என்று ஒரு கேள்வி கேட்டால்? பதில் பல இருக்கலாம். நாம் பரிசுத்தமாக இருக்க அழைக்கப்பட்டுள்ளோம். நாம் தேவனை மகிமைப்படுத்த அழைக்கப்பட்டுள்ளோம். எல்லாவற்றிலும் தேவனைப் பிரியப்படுத்த நாம் அழைக்கப்பட்டுள்ளோம். இந்த வசனத்தில், தேவன் தம்முடைய குமாரனாகிய நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுடன் ஐக்கியப்படுவதற்கு நம்மை அழைத்திருப்பதைக் காணலாம்.

பல பிரச்சனைகள், பல பலவீனங்கள், பல பலங்கள் இருந்த கொரிந்திய சபைக்கு பவுல் இதை எழுதுகிறார்... அவர்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர் என்பது அவருக்குத் தெரியும் என்பதால் இதை எழுத அவர் நம்பிக்கையுடன் இருக்கிறார். அவர்தான் அவர்களை இறுதிவரை உறுதிசெய்து குற்றமற்றவர்களாகக் காண்பிப்பார்.

செயல்முறை:

1 கொரிந்தியர் 1:4-9 மூலம் ஜெபியுங்கள். நன்றி செலுத்தும் ஜெபம்.

ஜெபத்தில் உண்மையாயிருங்கள்

நாள் 3

ரோமர் 12: 12. நம்பிக்கையிலே சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்திலே பொறுமையாயிருங்கள்; ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்.

தேவனுடைய ஒவ்வொரு ஆண்டிலும் பெண்ணிடமும் பொதுவாகக் காணக்கூடிய ஒன்று ஜெபம். தேவன் உங்கள் ஜெபத்திற்கு பதிலளிப்பதை பிசாசு தடுக்க முடியாது, ஆனால் அந்த ஜெபங்களை ஜெபிப்பதை அவனால் தடுக்க முடியும்.

ஒருவர் இவ்வாறாக கூறியிருக்கிறார். வலி நீங்கள் உயிருடன் இருப்பதற்கான அறிகுறியாகும். பிரச்சனை என்பது நீங்கள் வலுவாக இருப்பதற்கான அறிகுறியாகும். ஜெபம் என்பது நீங்கள் தனியாக இல்லை என்பதற்கான அறிகுறியாகும்.

நம் குடும்ப உறுப்பினர்களிடம் அல்லது நம்மைச் சுற்றி நடக்கும் அனைத்தையும், நம்மால் கட்டுப்படுத்த முடியாது... ஆனால் நாம் அவற்றை ஜெபத்தில் மறைக்க முடியும். கவலை அழுத்தத்தை அதிகரிக்கிறது ஆனால் ஜெபம் அமைதியை வெளியிடுகிறது.

செயல்முறை:

ஒவ்வொரு குடும்ப உறுப்பினர்/குடும்ப சபை உறுப்பினர் மூலமாகவும் ஜெபித்து, அவர்களுக்கான உங்கள் ஆசைகள்/இலக்குகள்/கோரிக்கைகளுடன் அவர்களைப் பற்றிப் பேசுங்கள்.

சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன?

நாள் 4

ரோமர் 3:3-4

3. சிலர் விசுவாசியாமற்போனாலுமென்ன? அவர்களுடைய அவிசுவாசம் தேவனுடைய உண்மையை அவமாக்குமோ? 4. அப்படியாக்கமாட்டாது: நீர் உம்முடைய வசனங்களில் நீதிபராய் விளங்கவும், உம்முடைய நியாயம் விசாரிக்கப்படும்போது வெற்றியடையவும் இப்படியாயிற்று என்று எழுதியிருக்கிறபடி, தேவனே சத்தியபரர் என்றும், எந்த மனுஷனும் பொய்யன் என்றும் சொல்வோமாக.

நம்மைச் சுற்றி நம்பிக்கையற்ற சிலர் இருக்கலாம். ஒருவேளை நம் சொந்த குடும்ப உறுப்பினர்களும் இருக்கலாம். ஆனால் அது தேவனுடைய உண்மைத்தன்மையை அழிக்காது. அந்த சந்தேகங்களுக்கு மத்தியில், நாம் தேவனின் உண்மைத்தன்மையில் தொடர்ந்து நம்பிக்கை வைக்க வேண்டும்.

தேவன் ஒன்று சொன்னால், உலகில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இன்னொன்றைச் சொன்னால், தேவன் உண்மையானவர், எல்லா மனிதர்களும் பொய்யானவர்கள். தேவன் உண்மையைப் பேசுகிறார், அவரால் பொய் சொல்ல முடியாது. தேவனைப்பற்றிய உண்மையை யாரும் நம்பவில்லை என்றாலும் நாம் அதை நம்ப வேண்டும். பொதுவான கருத்தொற்றுமை என்று கிறிஸ்தவர்களுக்கு ஒன்றுமில்லை. கிறிஸ்துவர்கள் தேவனுடைய வார்த்தையை நம்புகிறார்கள். மேலும் அவர்கள் மனிதர்களின் உலகளாவிய கருத்தை விட அதிகமாக தேவனை நினைக்கிறார்கள்.

செயல்முறை:

தேவனுடைய வார்த்தைக்கு எதிராக உலகம் நம்பும் சில பகுதிகளை பட்டியலிடுங்கள். அந்த பகுதிகளில் ஏமாற்றப்பட்டவர்களுக்காக ஜெபம் செய்யுங்கள்.

கொஞ்சத்திலே உண்மையாயிருப்பது

நாள் 5

மத்தேயு 25: 21. அவனுடைய எஜமான் அவனை நோக்கி: நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, கொஞ்சத்திலே உண்மையாயிருந்தாய், அநேகத்தின்மேல் உன்னை அதிகாரியாக வைப்பேன், உன் எஜமானுடைய சந்தோஷத்திற்குள் பிரவேசி என்றான்.

இது மீண்டும் v23 இல் கூறப்பட்டுள்ளது. ஒருவருக்கு ஐந்து தாலந்தும் மற்றவருக்கு இரண்டு தாலந்தும் கொடுக்கப்பட்டாலும் இரண்டு வேலைக்காரர்களுக்கும் ஒரே பரிசுதான். ஒவ்வொருவரும் தாங்கள் பெற்ற தாலந்துகளுக்கு ஏற்ப அதையே செய்தனர்.

எஜமானர் தம் ஊழியர்களிடம் நற்குணத்தையும் உண்மைத்தன்மையையும் தேடினார் என்பதை இது காட்டுகிறது. இந்த வேலையாட்கள் நல்லவர்களாகவும் உண்மையுள்ளவர்களாகவும் இருந்ததால்தான் அவர்களால் இந்த நன்மையை அனுபவிக்க முடிந்தது. எஜமான் இந்த குணநலன்களை முதலில் பார்த்தார், ஒரு குறிப்பிட்ட அளவு பணத்திற்காக அல்ல.

செயல்முறை:

தேவன் உங்களுக்கு ஏற்கனவே வழங்கியவற்றில் இன்னும் உண்மையாக இருக்க நீங்கள் மேம்படுத்த வேண்டிய பகுதிகள் உள்ளதா?

உண்மையாயிருப்பது தயையும் நற்புத்தியும் பெற்று தரும்

நாள் 6

நீதிமொழிகள் 3 : 3-4

3. கிருபையும் சத்தியமும் உன்னைவிட்டு விலகாதிருப்பதாக; நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு, அவைகளை உன் இருதயமாகிய பலகையில் எழுதிக்கொள். 4. அதினால் தேவனுடைய பார்வையிலும் மனுஷருடைய பார்வையிலும் தயையும் நற்புத்தியும் பெறுவாய்.

கிருபையும் சத்தியமும் ஒன்றாக செல்கிறது. தேவனுடைய கிருபையும் சத்தியமும் நாம் அணியும் ஆபரணங்களாக இருக்க வேண்டும். அவற்றை நம் இருதயமாகிய பலகையில் எழுத வேண்டும். அப்படிச் செய்தால், நாம் ஒருவருக்கொருவர் அதே அன்பையும் விசுவாசத்தையும் காட்டுவோம்.

கிருபையும் சத்தியமும் கொண்ட பிற வேத வசனங்கள்...

- ❖ சங்கீதம் 85: 10. கிருபையும் சத்தியமும் ஒன்றையொன்று சந்திக்கும், நீதியும் சமாதானமும் ஒன்றையொன்று முத்தஞ்செய்யும்.
- ❖ சங்கீதம் 86: 15 ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
- ❖ சங்கீதம் 89: 14 நீதியும் நியாயமும் உம்முடைய சிங்காசனத்தின் ஆதாரம்; கிருபையும் சத்தியமும் உமக்கு முன்பாக நடக்கும்.
- ❖ நீதிமொழிகள் 14: 22 தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்களல்லவோ? நன்மையை யோசிக்கிறவர்களுக்கோ கிருபையும் சத்தியமுமுண்டு.
- ❖ நீதிமொழிகள் 16:6 கிருபையினாலும் சத்தியத்தினாலும் பாவம் நிவிர்த்தியாகும்; கர்த்தருக்குப் பயப்படுகிறதினால் மனுஷர் தீமையை விட்டு விலகுவார்கள்.
- ❖ நீதிமொழிகள் 20:28 தயையும் சத்தியமும் ராஜாவைக் காக்கும்; தயையினாலே தன் சிங்காசனத்தை நிற்கப்பண்ணுவான்.

செயல்முறை:

மேலே உள்ள வசனங்களை தியானியுங்கள்.

தேவன் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாவை காப்பாற்றுகிறார்

நாள் 7

சங்கீதம் 97:10. கர்த்தரில் அன்புகூருகிறவர்களே, தீமையை வெறுத்துவிடுங்கள்; அவர் தம்முடைய பரிசுத்தவான்களின் ஆத்துமாக்களைக் காப்பாற்றி, துன்மார்க்கரின் கைக்கு அவர்களைத் தப்பிவிக்கிறார்.

தேவனை நேசிப்பவர்களும் விக்ரிகாராதனையை நாடாதவர்களுமே தேவனுடைய மக்கள். ஆனால் பரிசுத்தமான அவரை நாம் நேசிப்போமானால், பரிசுத்தமற்றதை நாம் வெறுப்போம்.

நாம் அவரை நேசிக்க வேண்டும், அவருக்குக் கீழ்ப்படிய வேண்டும் ("தீமையை வெறுக்க வேண்டும்"), அவரில் மகிழ்ச்சியடைய வேண்டும், அவருடைய எல்லா இரக்கங்களுக்காகவும் அவருக்கு நன்றி செலுத்த வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, அவர் தம் மக்களைப் பாதுகாக்கிறார், அவர்களை விடுவிக்கிறார், அவர்களின் பாதைக்கு வெளிச்சம் கொடுக்கிறார், அவர்களின் இதயங்களில் மகிழ்ச்சியை வைக்கிறார்.

செயல்முறை:

தேவன் உங்களை துன்மார்க்கரின் கையிலிருந்து விடுவித்த காலங்களை நினைத்து, அவரைத் துதியுங்கள்.

நல்ல உக்கிராணக்காரர்

நாள் 8

I பேதுரு 4: 10. அவனவன் பெற்ற வரத்தின்படியே நீங்கள் தேவனுடைய பற்பல கிருபையுள்ள ஈவுகளைப் பகிர்ந்துகொடுக்கும் நல்ல உக்கிராணக்காரர்போல, ஒருவருக்கொருவர் உதவிசெய்யுங்கள்.

கிறிஸ்தவ அன்பு சேவையில் விளைய வேண்டும். தேவன் நமக்கு பரிசுகளாக கொடுத்ததை தேவனுடைய குடும்பத்திற்கு கொடுக்கும்போது அன்பானது வெளிப்படுத்தப்படும்.

ஒவ்வொரு கிறிஸ்தவனுக்கும் குறைந்தபட்சம் ஒரு ஆன்மீக பரிசு உள்ளது, அதை அவர் தேவனின் மகிமைக்காகவும் சபையை கட்டியெழுப்பவும் பயன்படுத்த வேண்டும்.

நாம் உக்கிராணக்காரர்கள். தேவன் இந்த வரங்களை அவருடைய சபையின் நன்மைக்காகப் பயன்படுத்துவதற்காக நமக்குக் கொடுத்திருக்கிறார். நம்முடைய வரங்களை வளர்த்துக்கொள்ளவும், சபையின் உண்மையுள்ள ஊழியர்களாக இருப்பதற்கும் அவர் நமக்கு ஆவிக்குரிய திறனைக் கொடுக்கிறார்.

செயல்முறை:

உங்களிடம் உள்ள பரிசுகளை நீங்கள் அடையாளம் கண்டுகொண்டீர்களா? அதை மேலும் மேலும் தேவனுடைய மகிமைக்கு பயன்படுத்த திட்டமிடுங்கள்.

மரணபரியந்தம் உண்மையாயிரு

நாள் 9

வெளிப்படுத்துதல் 2:10. நீ படப்போகிற பாடுகளைக்குறித்து எவ்வளவும் பயப்படாதே; இதோ, நீங்கள் சோதிக்கப்படும்பொருட்டாகப் பிசாசானவன் உங்களில் சிலரைக் காவலில் போடுவான்; பத்துநாள் உபத்திரவப்படுவீர்கள். ஆகிலும் நீ மரணபரியந்தம் உண்மையாயிரு, அப்பொழுது ஜீவகிரீடத்தை உனக்குத் தருவேன்.

ஸ்மிர்னாவில் உள்ள சபையின் மீது குற்றம் சுமத்தப்படவில்லை! தேவன் பிசாசின் திட்டங்களை அறிந்திருக்கிறார் என்றும் நிலைமை முழுவதும் தன்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது என்றும் உறுதி அளிக்கிறார்

அவர்களுடைய உபத்திரவம் நீண்டதாக இருக்காது; பத்து நாட்கள் என்பது "ஒரு குறுகிய நேரத்தை" குறிக்கிறது. முக்கியமானது விசுவாசம், அரசாங்கம் அச்சுறுத்தினாலும், எதுவாக இருந்தாலும் சரி கிறிஸ்துவுக்கு உண்மையாக இருப்பதாகும்.

சில இடங்களில் மற்றவர்களை விட அதிகமாக அர்ப்பணிப்புள்ள கிறிஸ்தவராக இருப்பது எளிதல்ல. கடைசிக்கால அழுத்தங்கள் அதிகரிக்கும்போது, துன்புறுத்தலும் அதிகரிக்கும், மேலும் தேவனுடைய ஜனங்கள் தயாராக இருக்க வேண்டும்

செயல்முறை:-

அரசாங்கத்திற்காகவும் மற்றும் நீங்கள் அறிந்திருக்கும் துன்புறுத்தலுக்காகவும் ஜெபியுங்கள்.

பரிசுத்தவான்கள் தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்

நாள் 10

சங்கீதம் 149:5 பரிசுத்தவான்கள் மகிமையோடே களிகூர்ந்து, தங்கள் படுக்கைகளின்மேல் கெம்பீரிப்பார்கள்.

விசுவாசிகள் தேவனின் மகிமையில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்களும், அவர்கள் தங்கள் படுக்கைகளில் சத்தமாகப் பாடுகிறவர்கள். விழித்திருக்கும் நேரங்களில் அவர்களின் துதியையும் மகிழ்ச்சியையும் தேவனுக்கு வெளிப்படுத்த போதுமான நேரத்தைக் கொடுப்பதில்லை. எனவே அவர்கள் துதிப்பதை தங்கள் படுக்கைகளில் தொடர வேண்டும்.

தேவனுடன்தின் கூட்டத்தில் துதிபாடுவது மிகவும் அற்புதமானவையாக இருப்பினும், அதனை ஒருபோதும் சபைக்கூட்டத்திற்குள் மட்டும் கட்டுப்படுத்தக்கூடாது. இது ஒரு புனிதமானது மற்றும் விசுவாசிகள் தங்கள் படுக்கைகளில் சத்தமாக பாடுவது அற்புதமான விஷயம்.

செயல்முறை:-

உங்களுக்குபிடித்த சில பாடல்களை சத்தமாகப் பாடுங்கள்..

சத்தியத்தில் உண்மையாய்...

நாள் 11

3 யோவான் 1:3 சகோதரர் வந்து நீ சத்தியத்தில் நடந்துகொள்ளுகிறாய் என்று உன்னுடைய உண்மையைக்குறித்துச் சாட்சி கொடுத்தபோது மிகவும் சந்தோஷப்பட்டேன்.

சத்தியத்தில் விசுவாசமாய் இருப்பவர்களை குறித்து விசுவாசிகள் சாட்சியை கேட்கும்போது அது எப்போதும் மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. சத்தியத்திற்கு உண்மையாக இருந்து, நாம் அதினால் மற்றவர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறோமா? உண்மை? நம்மைப் பற்றிய இந்தப் நற்பெயர் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

சத்தியத்தில் நடப்பது என்பது உண்மையான மற்றும் நேர்மையான வழியில் நடப்பதாகும். நீங்கள் விசுவாசிக்கும் சத்தியத்திற்கு இசைவாக தொடர்ந்து நடப்பது. தேவனுடைய பிள்ளை என்று நீங்கள் விசுவாசித்தால் பரலோகத்தின் பிள்ளையை போல நீங்கள் நடக்க வேண்டும். மன்னிக்கப்பட்டவர் என்று விசுவாசித்தால் மன்னிக்கப்பட்ட மனிதரைப்போல நடக்க வேண்டும்

செயல்முறை:-

இன்று நாம் எதற்காக அறியப்பட்டிருக்கிறோம்? நீங்கள் எப்படி அறியப்பட விரும்புகிறீர்கள் என்று சிலவற்றையும், நீங்கள் என்ன மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்றும் எழுதுங்கள்.

உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்

நாள் 12

நீதிமொழிகள் 28:20 உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்; ஐசுவரியவானாகிறதற்குத் தீவிரிக்கிறவனோ ஆக்கினைக்குத் தப்பான்.

ஒரு உண்மையுள்ள நபர் என்பவர், தனது எல்லா பேச்சுகளிலும் மற்றும் மற்றவர்களுடனான பரிவர்த்தனைகளிலும் உண்மையாகவும் நியாயமாகவும் நடந்துகொள்ளும் உண்மையுள்ள மனிதர். அவர் நேர்மையானவர் மற்றும் குறையற்றவர். அவருடைய ஆசீர்வாதங்கள் தேவனிடத்திலும் மற்றும் மனிதனிடத்திலிருந்தும் பெற்றுருக்கலாம். மனிதர்கள் அவருடைய பெயரைத் துதியோடு உச்சரிப்பார்கள் மற்றும் அவர்களை ஆசீர்வதிப்பதன் மூலம் தேவன் தமது அங்கீகாரத்தைக் காட்டுவார்.

விரைவில் பணக்காரர் ஆக வேண்டும் என்று துடிக்கும் ஒருவர் அறியாமை உள்ளவராய் இருக்க முடியாது. ஐஸ்வர்யத்தை வைத்திருப்பதும் அல்லது அதை அடைவதும் தீமைல்ல, ஆனால் அதன்மீதான பேராசையின் அவசரமே தீமை. அவர் ஒரு உண்மையுள்ள நபராக அழைக்கப்படாமலும் அறியப்படாமலும் இருக்கலாம் அவர் மிகவும் ஆசீர்வதிக்கப்படாமலும் இருக்கலாம்.

செயல்முறை:-

பிறருடன் பரிவர்த்தனை எப்படி இருக்கிறது? யாரிடத்திலாவது ஏதாவது கடன் பட்டிருக்கிறீர்களா? – திருப்பி செலுத்தி திட்டமிடுங்கள் மற்றும் உங்கள் திட்டத்தை தெரிவியுங்கள்.

மத்தேயு 23:23 மாயக்காரராகிய வேதபாரகரே! பரிசேயரே! உங்களுக்கு ஐயோ, நீங்கள் ஒந்தலாமிலும் வெந்தயத்திலும் சீரகத்திலும் தசமபாகம் செலுத்தி, நியாயப்பிரமாணத்தில் கற்பித்திருக்கிற விசேஷித்தவைகளாகிய நீதியையும் இரக்கத்தையும் விசுவாசத்தையும் விட்டுவிட்டீர்கள்; இவைகளையும் செய்யவேண்டும், அவைகளையும் விடாதிருக்கவேண்டுமே.

நீதி, இரக்கம் மற்றும் விசுவாசம் ஆகியவை தேவன் தேடும் முக்கியமான குணங்கள். விதிகளுக்குக் கீழ்ப்படிவதுக்கு மாற்றாக வேறு இல்லை. விவரங்களுக்கு கவனம் செலுத்துவது நல்லது என்றாலும், ஆன்மீக காரியங்களில் முக்கியத்துவத்தை நாம் ஒருபோதும் இழக்கக்கூடாது.

தசமபாகம் கொடுக்கும் பழக்கத்தை இயேசு கண்டிக்கவில்லை. பரிசேயர்கள் சிறியவற்றை முதன்மைப்படுத்தினர். அவர்கள் வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிட பகுதிக்கும் விதிகளை வைத்திருந்தனர், அதே நேரத்தில் அவர்கள் முக்கியமான விஷயங்களைப்பற்றி மறந்துவிட்டனர்.

செயல்முறை:-

முன்பு கடைபிடித்து இன்று நாம் கடைப்பிடிக்காத சில மனவுறுதிகள் என்ன? நாம் பெரியவைகளை சிறிதாகவும் சிறியவைகளை பெரிதாகவும் நினைக்கிறோமா? அதன் மூலம் ஜெபம் செய்யுங்கள்.

கர்த்தருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது

நாள் 14

சங்கீதம் 100:5 கர்த்தர் நல்லவர், அவருடைய கிருபை என்றென்றைக்கும், அவருடைய உண்மை தலைமுறை தலைமுறைக்கும் உள்ளது.

தலைமுறை தலைமுறைக்கும் கர்த்தரை நம்பலாம். இன்று தந்தையர்கள் மற்றும் அன்னையர்களின் இன்றைய ஆராதனை அவர்களின் குழந்தைகள் மீது முக்கிய தாக்கத்தை பிற்காலத்தில் ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாத் தலைமுறைகளிலும் நம்முடைய தேவன் தம் வாக்குத்தந்தங்களுக்கு உண்மையுள்ளவராக காண்பிக்கிறார். அவருடைய வாக்குத்தந்தங்களுக்கு உண்மையாக இல்லாத மற்றும் சத்தியத்தை நேசிக்காத தேவனை நாம் நேசிக்கவும் கனம் செய்யவும் இயலாது. மாறுபாடுள்ள மற்றும் வளைந்துகொடுக்கக்கூடிய ஒருவரும் - ஒரு தலைமுறையில் ஒரு காரியத்தையும், அடுத்த தலைமுறையில் வேறொன்றை நேசிப்பவரை நம்மால் கனம் செய்ய இயலாது.

செயல்முறை:-

உங்களுடைய பெற்றோரின் அராதனை உங்கள் மீது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது என்று சிந்தியுங்கள்? அதன் மூலம் ஜெபம் செய்யுங்கள். உங்கள் வாழ்க்கையிலிருந்து அடுத்த தலைமுறைக்கு நீங்கள் எதைக் கொண்டு செல்ல விரும்புகிறீர்கள் என்ற முடிவின் பட்டியலை உருவாக்கவும்.

நியாயப்பிரமாணத்திற்கு நீதியாய்...

நாள் 15

மத்தேயு 1:19 அவள் புருஷனாகிய யோசேப்பு நீதிமானாயிருந்து, அவளை அவமானப்படுத்த மனதில்லாமல், இரகசியமாய் அவளைத் தள்ளிவிட யோசனையாயிருந்தான்.

யூதர்கள் பின்பற்றத் தீர்மானித்த விஷயங்களில் ஒன்று மோசேயின் நியாயப்பிரமாணமாகும். அவர்கள் நியாயப்பிரமாணத்திற்கு உண்மையுள்ளவர்களாக இருப்பதில் உறுதியாக இருந்தார்கள். யோசேப்பு நியாயப்பிரமாணத்திற்கு உண்மையுள்ளவராய் அதற்கு கீழ்ப்படிந்தவராயும் அதே நேரத்தில் மரியானை அவமானப்படுத்தாதபடிக்கு உறுதியாய் இருந்தார்.

இன்று நம்மை சுற்றிலும் நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும் கூட, நாம் நியாயப்பிரமானத்தை பின்பற்றும் சூழலில், மற்றவர்களை அவமானப்படுத்துவதற்கு சோதிக்கப்படுகிறோம். நம்மை உயர்த்தி மற்றவர்களை கீழே தள்ளும்போது அதில் ஒரு திருப்தியை காண்கிறோம்.

செயல்முறை :-

நம்மிடம் இரண்டு பிரதான கட்டளைகள் உள்ளன. அனைத்து நியாயப்பிரமாணங்களும் தீர்க்கதரிசனங்களும் இந்த இரண்டு கட்டளைகளில் அடங்கி இருக்கின்றன. தேவனை அன்புகூருவாயாக, பிறரை அன்புகூறுவாயாக இந்த இரண்டு கட்டளைகளுக்கும் உண்மையாய் இருக்க இன்னும் அதிகமாக நமக்கு என்ன தேவை.

தேவன் தமது பரிசுத்தவாண்களின் பாதங்களைக் காப்பார்

நாள் 16

1 சாமுவேல் 2:9 அவர் தமது பரிசுத்தவாண்களின் பாதங்களைக் காப்பார்; துன்மார்க்கர் இருளிலே மெளனமாவார்கள்; பெலத்தினால் ஒருவனும் மேற்கொள்வதில்லை.

தேவனுடைய ஜனங்கள் இந்தப் பூமியில் நடக்கும்போதும், வெளிச்சத்தில் நடக்கும்போதும், கர்த்தர் அவர்களுடைய பாதங்களை வழிநடத்திப் பாதுகாப்பார், ஆனால் துன்மார்க்கர்களோ தங்கள் சொந்த ஞானத்தையும் பெலத்தையும் சார்ந்து இருப்பதால் ஆன்மீக இருளில் நடப்பார்கள்

துன்மார்க்கர்கள் ஜெயித்ததுபோல் தோன்றலாம், ஆனால் ஒரு நாள் தேவனுடைய கோபாக்கினை கடுமையான நியாயத்தீர்ப்பின் மூலம் அவர்கள் மீது வெடிக்கும். தேவன் தம்மை எதிர்ப்பவர்களிடம் நீடிய பொறுமையுடன் இருக்கிறார், ஆனால் அவர்களின் நாள் சமீபமாய் இறுகிறது..

செயல்முறை:-

நீங்கள் எப்போதெல்லாம் உங்களுடைய சொந்த திறமை அல்லது ஞானம் அல்லது மற்றும் பல காரியங்களில் நம்பி, தேவனை விட அதிகமாக பாதுகாப்பு இதில் கிடைக்கும் என்று நம்பியும் அதிலிருந்து தேவனிடம் மீண்டும் சேர தேவனுடைய கிருபையை நம்முடைய வாழ்க்கையில் காண்பித்ததற்கு அவருக்கு நன்றி செலுத்துவோம்.

உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன்

நாள் 17

மத்தேயு 24:45-47

45. ஏற்றவேளையிலே தன் வேலைக்காரருக்குப் போஜனங்கொடுத்து அவர்களை விசாரிக்கும்படி எஜமான் வைத்த உண்மையும் விவேகமுமுள்ள ஊழியக்காரன் யாவன்? 46. எஜமான் வரும்போது அப்படிச் செய்கிறவனாகக் காணப்படுகிற ஊழியக்காரனே பாக்கியவான். 47. தன் ஆஸ்திகள் எல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பானென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

எஜமான் இல்லாதபோது நாம் விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும் என்று இயேசு கூறியிருக்கிறார். எஜமான் தொலைவில் இருக்கும்போது அவருடைய வேலையைக் கவனித்துக்கொள்ளும் உண்மையுள்ள மற்றும் ஞானமுள்ள ஊழியக்காரனாக நாம் இருக்க வேண்டும்.

நம்முடைய விடாமுயற்சிக்கு வெகுமதி கிடைக்கும் என்றும் இயேசு உறுதியளித்துள்ளார். ஊழியக்காரர்கள் எஜமானுக்கு ஊழியம் செய்வார்கள், ஆனால் ஊழியக்காரரை எப்படி கவனிப்பது மற்றும் என்ன வெகுமதி அளிப்பது என்பது எஜமானருக்கு தெரியும்.

செயல்முறை:-

தேவனுக்கு செய்யும் ஊழியத்தில் நாம் மேம்படுத்த வேண்டிய சில விஷயங்கள் என்ன? கர்த்தர் திரும்பி வரும்போது அவர் நமக்கு வெகுமதி அளிப்பார்.

2 தீமோத்தேயு 2:11-13

11. இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்; 12. அவரோடேகூடப் பாடுகளைச் சகித்தோமானால் அவரோடேகூட ஆளுகையும் செய்வோம்; நாம் அவரை மறுதலித்தால், அவரும் நம்மை மறுதலிப்பார்; 13. நாம் உண்மையில்லாதவர்களாயிருந்தாலும், அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார்.

எப்படிப்பட்ட இரட்டை முரண்பாடுகள்! மரணம் ஜீவனுக்கு வழிவகுக்கிறது! பாடுகள் மகிமைக்கு வழிவகுக்கிறது! நாம் பயப்படுவதற்கு ஒன்றுமில்லை! முக்கிய விஷயம் என்னவென்றால் நாம் நம்முடைய கர்த்தரை “மறுதலிக்க” கூடாது, அவரை நாம் இங்கு மறுதலித்தால், பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் முன்பாக நம்மை அவர் மறுதலிப்பார். (மத்தேயு 10:33)

மகிமையில் நம்மை அழைத்து, நமக்கு பதக்கங்கள் கொடுக்கப்படும்போது, அவரை மறுதலிக்கிறவர்கள் யாவரும் அந்த வெகுமதியை இழப்பார்கள். வசனம் 13- யில் நம்முடைய சந்தேகமும் அவிசவாசமும் அவரை மாற்றாது என்று பவுல் தெளிவாக கூறியிருக்கிறார். அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்; அவர் தம்மைத்தாம் மறுதலிக்கமாட்டார். நாம் நம்முடைய விசுவாசத்தை நம்முடைய விசுவாசத்தின் மீதும் நம் உணர்விலும் வைக்கக் கூடாது ஏனென்றால் அது ஒரு நாள் மாற்றமடைந்து தோல்வி அடையும்.

கிறிஸ்துவின் மீது நம் விசுவாசத்தை வைக்கவேண்டும். ஜே.அட்சன் டெய்லர், மிகப்பெரிய சுவிசேஷக மிஷனரி அடிக்கடி சொல்வது என்னவென்றால், “உண்மையாய் இருப்பதற்கு முயற்சிப்பதை விட உண்மையுள்ள தேவனை பார்க்கும்போது வெற்றியை வெல்வோம்” என்கிறார்.

செயல்முறை:-

விசுவாசமற்ற நேரங்களை நினைத்து, மற்றும் தேவன் நம்மை எப்படி விடுதலை அடைய செய்தார் என்பதையும் நினைவுகூருங்கள்.
தேவனை மறுதலிக்க மாட்டேன் என்று முடிவு செய்யுங்கள்

உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவியுங்கள்**1 சாமுவேல் 12:24-25**

24. நீங்கள் எப்படியும் கர்த்தருக்குப் பயந்து, உங்கள் முழுஇருதயத்தோடும் உண்மையாய் அவரைச் சேவிக்கக்கூடவீர்கள்; அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப்பாருங்கள். 25. நீங்கள் இன்னும் பொல்லாப்பைச் செய்யவே செய்வீர்களானால், நீங்களும் உங்கள் ராஜாவும் நாசமடைவீர்கள் என்றான்.

நம்முடைய எல்லா சேவையும், எல்லா கீழ்ப்படிதலும், தேவன்மீதுள்ள முழு அன்பும் இதில் சேர்க்கப்பட வேண்டும். அவர் நமக்காகச் செய்த மகத்தான காரியங்களால் நாம் இதைச் செய்கிறோம். தேவன் நமக்காக பெரிய காரியங்களைச் செய்யும்படி அவரை வற்புறுத்தி நாம் இந்த சேவைகளை செய்வதில்லை. நமக்காக பெரிய காரியங்களை செய்து அதை விசுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்ளும்படி கேட்டிருக்கிறார். அவர் நமக்கு செய்த பெரிய காரியங்களினிமித்தம். நாம் அவருக்கு சேவை செய்கிறோம்

தேவன் உங்களுக்காக செய்த பெரிய காரியங்களில் கவனம் இருந்தால் மட்டுமே நம் கிறிஸ்தவ வாழ்க்கையில் முன்னோக்க பார்வையை வைத்திருக்க முடியும். நாம் கண்ணோட்டத்தை இழந்தால், எல்லாம் சிதைந்துவிடும். அநேகர் தங்களின் பிரச்சினைகளைப் பெரிதாக்க முயற்சித்து, தேவன் உங்களுக்காக செய்த பெரிய காரியங்களைப் கவனிக்க மறந்தனர்.

செயல்முறை:-

தேவன் உங்களுக்காக பெரிய காரியங்களை செய்திருக்கிறார். அதில் சிலவற்றை குறிப்பிட்டு தேவனுக்கு மகிமை செலுத்தி அவருக்கு உண்மையாய் சேவை செய்ய முடிவெடுங்கள்.

சங்கீதம் 4:2-3

2. மனுபுத்திரரே, எதுவரைக்கும் என் மகிமையை அவமானப்படுத்தி, வீணானதை விரும்பி, பொய்யை நாடுவீர்கள். (சேலா.)
3. பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்; நான் கர்த்தரை நோக்கிக் கூப்பிடுகையில் அவர் கேட்பார்.

தாவீது ஒரு நியாயமான கேள்வியைக் கேட்டார். தேவபயமற்றவர்கள் எவ்வளவு காலம் தங்கள் வழியில் இருப்பார்கள்? அவர்களால் அதை என்றைக்கும் கடைப்பிடிக்க முடியாது, எனவே அவர்கள் அதை இப்போதே கைவிட்டுவிட்டால் ஆசிர்வாதத்தை பெறலாம். தாவீதும் மற்ற ஆன்மீக ஜனங்களும் தேவனுக்காக தெரிந்துகொள்ளப்பட்டவர்கள் என்பதை தாவீது அறிந்திருந்தார்.

தேவன், நம்முடைய இன்பத்திற்காகவும், மிகப்பெரிய பரிசுத்தத்திற்காகவும், சிறப்பான சேவைக்காகவும் நம்மை தெரிந்துகொண்டிருக்கிறார்... தேவன் நம்முடைய ஜெபங்களைக் கேட்பார் என்ற நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். ஜெபம் செய்தும் பதிலில்லை என தோன்றினால், பதிலளிக்கப்படாததற்கு ஏதேனும் காரணம் இருக்கிறதா என்று ஆன்மீக நோக்கத்துடன் பார்ப்பது நல்லது.

செயல்முறை:-

தேவன் உங்களை தமக்காக தெரிந்து வைத்திருக்கிறார் என்று நீங்கள் எந்த விதத்தில் உணர்கிறீர்கள்? சமீபத்தில் எந்தந்த ஜெபங்களுக்கு பதில் கிடைத்தது? தேவனுக்கு மகிமை செலுத்துங்கள்.

சங்கீதம் 91:3-4

3. அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.
4. அவர் தமது சிறகுகளாலே உன்னை மூடுவார்; அவர் செட்டைகளின் கீழே அடைக்கலம் புகுவாய்; அவருடைய சத்தியம் உனக்குப் பரிசையும் கேடகமுமாகும்.

தேவன் ஒரு பறவையாகக் காட்டப்படுகிறார், அவரது சிறகுகளின் கீழ் இளம் குட்டிகளுக்கு அடைக்கலம் கொடுக்கிறார். நம்மை குட்டிகளாகவும், தேவனை கோழியாகவும் ஆக்குவது விசுவாசமே, அதனால்தான் நாம் அவருடைய சிறகுகளுக்குக் கீழே ஒளிந்துகொள்ளவும், நம்பவும், அங்கும் இங்கும் திரியவும், மறைந்து கொள்ளவும் முடியும், ஏனென்றால் அவருடைய சிறகுகளில் ஆரோக்கியம் இருக்கிறது.

சிறகுகளில் மறைந்திருக்கும் ஆராதனை மற்றும் அதில் இனைந்திருப்பதின் இந்த வாழ்க்கை, கீழ்ப்படிதல் மற்றும் சேவையின் பொது வாழ்க்கையை சாத்தியமாக்குகிறது. இந்த தேவன் கேருபீன்களின் சிறகுகளின் கீழ் நமக்கு அடைக்கலம் தருகிறார், ஆனாலும் அவர் நமக்கு தேவையான சர்வாயுதவர்க்கத்தையும் தரித்துக்கொள்ளுங்கள் தருகிறார். (எபேசு 6:10-18)

அவருடைய வாக்குத்தத்தங்களை கேட்டு கீழ்ப்படியும்போது அவருடைய உண்மையும் விசுவாசமும் நம்மை பாதுகாக்கும்.

செயல்முறை:-

எபேசியர் 6:10-18 வாசித்து அதை தியானிக்கவும்.

நீதிமொழிகள் 20:6 மனுஷர் பெரும்பாலும் தங்கள் தயாளத்தைப் பிரசித்தப்படுத்துவார்கள்; உண்மையான மனுஷனைக் கண்டுபிடிப்பவன் யார்?

ஏறக்குறைய ஒவ்வொருவரும் தங்கள் பார்வையில் தாங்கள் நல்லவர்கள் என்று நினைப்பது உண்மைதான். மற்றவர்கள் நம்முடைய அனைத்து நன்மைகளையும் அறியவேண்டுமென விரும்பி, அதை அறிவிப்பதில் பலர் மகிழ்ச்சியடைகிறார்கள்.

ஒரு உண்மையான மனிதர் என்பவர் தன்னுடைய நன்மையை சுய விளம்பரம் செய்யும் நபரை விட வேறுபட்டவர். ஒரு உண்மையுள்ள மனிதன் தனது சொந்த நன்மையை விரும்பவோ அல்லது அறிவிக்கவோ தேவையில்லை.

செயல்முறை:-

தேவனுடைய வார்த்தையின் கண்ணாடியில் உங்களைப் பார்க்கவும். உங்களுடைய குடும்ப நபரோ, குடும்ப நண்பரோ நீங்கள் உண்மையுள்ள நண்பர் என அறிந்து கொள்வார்களா? தேவனைப் பிரியப்படுத்துவதற்கு முயற்சி எடுங்கள்.

லூக்கா 12:42-44

42. அதற்குக் கர்த்தர்: பணிவிடைக்காரருக்குத் தகுதியான காலத்திலே படிக்கொடுக்கும்படி எஜமான் அவர்கள்மேல் அதிகாரியாக வைக்கத்தக்க உண்மையும் விவேகமுமுள்ள விசாரணைக்காரன் யாவன்?
43. எஜமான் வரும்போது அப்படியே செய்கிறவனாய்க் காணப்படுகிற ஊழியக்காரன் பாக்கியவான்.
44. தனக்குள்ள்தெல்லாவற்றின்மேலும் அவனை விசாரணைக்காரனாக வைப்பான் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

இயேசுவின் சேவகர்களான அனைவரும் அவர் திரும்பி வருவதற்கு தயாராக இருக்க வேண்டும், ஆனால் அவருடைய சேவகர்களின் ஊழியக்காரர்கள்(மினிஸ்டர்கள்) இன்னும் தயாராக இருக்க வேண்டும்.

தேவனுடைய அறியாமை பாவிகளை முழுவதுமாக மன்னிக்காது, அவன் அடிக்கப்படுவான், ஆனால் அவனது அடியின் கோடுகள் குறைவாகவே இருக்கும், எஜமானனின் விருப்பத்தை அறிந்தும், மற்றவர்களுக்கு கற்பித்துவிட்டு, ஆனால் அதைத் தானே செய்யாத ஊழியக்காரனுடன் ஒப்பிடும்போது பாவிகளின் மீதான சாபம் மென்மையாக இருக்கும்;

பொல்லாத, தளர்வான, அவதூறான மற்றும் தீங்கு நிறைந்த ஊழியர்களை தேவன் மிகப் பெரிய பாவிகளாகப் பார்க்கிறார், அவர்களை ஆராய்ந்து கடிந்துகொள்வார்.

செயல்முறை:-

உங்களை நம்பி உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அனைத்து பொறுப்புகள் குறித்தும் உங்கள் இருதயத்தை ஆராய்ந்து பாருங்கள்.
தேவன் உங்களைக் குறித்து எப்படி உணருவார்?
தேவன் நம்மை அதிக காரியங்களுக்கு பொறுப்பாக வைப்பாரா?

உபாகமம் 32:4 அவர் கன்மலை; அவர் கிரியை உத்தமமானது; அவர் வழிகளெல்லாம் நியாயம், அவர் நியாயக்கேடில்லாத சத்தியமுள்ள தேவன்; அவர் நீதியும் செம்மையுமானவர்.

தேவன் தனது இயல்பில் நிலையானவர், அவரது வல்லமையில் வெல்லமுடியாதவர், அவரது ஆலோசனைகள், வாக்குத்தத்தங்கள் மற்றும் வழிகளில் நிலையானவர் மற்றும் என்றும் மாறாதவர்; ஆதலால் உங்களுடைய காரியங்களில் சோகமான சூழல் ஏற்பட்டால், அது உங்களிடமிருந்தும், தேவனுக்கான பாதையில் இருந்து நீங்கள் மாறியதிலிருந்தும் வருகிறதே தவிர, தேவனிடமிருந்து அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

அவரின் கிரியை உத்தமமானது. படைப்பாக இருந்தாலும் சரி, பாதுகாப்பாக இருந்தாலும் சரி, அவரது கிரியைகள் அனைத்தும் குற்றமற்றவை, பரிபூரணமானவை, ஞானமானவை, நீதியானவை. அவருடைய ஜனங்களாகிய உங்களோடு அவர் கையாள்வதும், அனைத்து மனிதகுலத்தின் உலக நிர்வாகங்களும் மிக உயர்ந்த அளவில் நீதியும் பரிசுத்தமுமானவை ஆகும்..

செயல்முறை:-

உங்கள் வாழ்க்கையில் தேவன் ஏதாவது தவறு செய்துவிட்டார் என்று சந்தேகிக்கிறீர்களா ? தேவனுடைய திட்டத்தை அறிந்துகொள்ளும் ஞானத்திற்காக ஜெபியுங்கள்.

ஒரு உண்மையான ஆசாரியன்

நாள் 25

1 சாமுவேல் 2:35 நாள் என் உள்ளத்துக்கும் என் சித்தத்துக்கும் ஏற்றபடி செய்யத்தக்க உண்மையான ஒரு ஆசாரியனை எழும்பப்பண்ணி, அவனுக்கு நிலையான வீட்டைக் கட்டுவேன்; அவன் என்னால் அபிஷேகம் பண்ணப்பட்டவனுக்கு முன்பாகச் சகல நாளும் நடந்துகொள்வான்.

• இந்த வாக்குத்தத்தம் சாமுவேலில் ஓரளவு நிறைவேற்றப்பட்டது, ஏனென்றால் அவர் ஒரு ஆன்மீக ஆசாரியராக செயல்பட்டார், ஏலியின் துன்மார்க்கமான மகன்களுக்கு மாற்றாக திறம்பட செயல்பட்டார்.

• சாலொமோனின் நாட்களில் சாதோக்கின் மூலம் இந்த வாக்குத்தத்தம் ஓரளவு நிறைவேற்றப்பட்டது, ஏனெனில் அவர் ஆசாரியத்துவத்தில் ஏலியின் குடும்ப வம்சத்தை மாற்றினார்.

• இந்த வாக்குத்தத்தம் இறுதியில் இயேசு கிறிஸ்துவில் நிறைவேற்றப்பட்டது, ஏனெனில் அவர் மெல்கிசேதேக்கின் முறைமையின்படி என்றென்றைக்கும் ஆசாரியராக இருக்கிறார் (எபிரெயர் 7:12-17).

1 பேதுரு 2:4-5 - 4. மனுஷரால் தள்ளப்பட்டதாயினும், தேவனால் தெரிந்துகொள்ளப்பட்டதும் விலையேறப்பெற்றதுமாயிருக்கிற ஜீவனுள்ள கல்லாகிய அவரிடத்தில் சேர்ந்தவர்களாகிய நீங்களும்,

5. ஜீவனுள்ள கற்களைப்போல ஆவிக் கேற்ற மாளிகையாகவும், இயேசுகிறிஸ்து மூலமாய் தேவனுக்குப் பிரியமான ஆவிக் கேற்ற பலிகளைச் செலுத்தும்படிக்குப் பரிசுத்த ஆசாரியக்கூட்டமாகவும் கட்டப்பட்டுவருகிறீர்கள்.

செயல்முறை:-

தேவன் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆன்மீக பலிகளை செலுத்துங்கள் - அதில் தியானியுங்கள்.

தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவர்

நாள் 26

2 சாமுவேல் 22:26-27

26. தயவுள்ளவனுக்கு நீர் தயவுள்ளவராகவும், உத்தமனுக்கு நீர் உத்தமராகவும்,

27. புனிதனுக்கு நீர் புனிதராகவும், மாறுபாடானவனுக்கு நீர் மாறுபடுகிறவராகவும் தோன்றுவீர்.

மனிதன் மற்றவர்களை எப்படி நடத்துகிறானோ அதே மாதிரியே பெரும்பாலும் தேவனும் ஒரு மனிதனை நடத்துகிறார். மலைப்பிரசங்கத்தில் இந்தக் கொள்கையை இயேசு விளக்கினார். “ஏனெனில், நீங்கள் மற்றவர்களைத் தீர்க்கிற தீர்ப்பின்படியே நீங்களும் தீர்க்கப்படுவீர்கள்; நீங்கள் மற்றவர்களுக்கு அளக்கிற அளவின்படியே உங்களுக்கும் அளக்கப்படும்” (மத்தேயு 7:2).

மற்றவர்களுடன் சிறிய அளவிலான இரக்கத்தைப் பயன்படுத்த விரும்புவது மனித இயல்பு, ஆனால் பெரிய அளவிலான இரக்கத்தை தேவனிடத்திலிருந்து விரும்புகிறது. நாம் மற்றவர்களுக்கு எந்த அளவு கொடுக்கிறோமோ அதே அளவை தேவனிடத்திலிருந்து எதிர்பார்க்கும்படி இயேசு கூறினார்.

செயல்முறை:-

சங்கீதம் 18 படித்து அதில் ஜெபிக்கவும்.

உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து கொள்வார்

நாள் 27

சங்கீதம் 31:23-24

23. கர்த்தருடைய பரிசுத்தவான்களே, நீங்களெல்லாரும் அவரில் அன்புகூருங்கள்; உண்மையானவனைக் கர்த்தர் தற்காத்து, இடும்புசெய்கிறவனுக்குப் பூரணமாய்ப் பதிலளிப்பார்.

24. கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களே, நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார்.

தேவனை உண்மையாக நேசிக்கும் ஒரு ஆத்துமா, அவரை நேசிப்பதற்கு எந்த காரணமும் கூறாது. தேவன், நாம் அவரை நேசிப்பதற்கு பல காரணங்களைக் நமக்கு கொடுத்திருக்கிறார். தேவன்மீது அன்பு நிறைந்த இருதயங்களைக் கொண்டவர்கள், மற்றவர்களும் அவரை நேசிக்க வேண்டும் என்று விரும்புவதைத் தவிர்க்க முடியாது: ஏனென்றால் அவருடைய அன்பில் எதிரிக்கு பயப்பட வேண்டிய அவசியமில்லை.

பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறார். தேவனைத் துதிப்பதற்கான இந்த ஊக்கம், அவ்வாறு செய்ய மறுப்பவர்களுக்கு ஒரு எச்சரிக்கையைக் கொண்டுள்ளது. தேவனுடைய ஜனங்களுக்கு நல்ல தைரியத்திற்கான காரணம் இருக்கிறது, ஏனென்றால் தேவன் நம்பிக்கையுள்ள, இருதயத்தை பலப்படுத்துகிறார்.

செயல்முறை:-

விசுவாசமுள்ளவர் அல்லது பெருமையுள்ளவர் - நீங்கள் இதில் யாரென அறியப்பட்டிருக்கிறீர்கள்? ஏன்? நீங்கள் இருக்கும் நிலையைக்குறித்து ஜெபம் செய்யுங்கள்.

உண்மையுள்ளவனென்று காணப்படுவது உக்கிராணக்காரனுக்கு அவசியம்

நாள் 28

1 கொரிந்தியர் 4:1-2

1. இப்படியாக, எந்த மனுஷனும் எங்களைக் கிறிஸ்துவின் ஊழியக்காரரென்றும், தேவனுடைய இரகசியங்களின் உக்கிராணக்காரரென்றும் எண்ணிக்கொள்ளக்கூடவன்.

2. மேலும், உக்கிராணக்காரன் உண்மையுள்ளவனென்று காணப்படுவது அவனுக்கு அவசியமாம்.

பவுலும் மற்ற அப்போஸ்தலர்களும் தேவனுடைய வீட்டில் என்ன "நிர்வகித்தனர்"? மற்றவற்றுடன், அவர்கள் தேவனின் இரகசியங்களின் உக்கிரகாரனாக (பொறுப்பாளர்களாக) இருந்தனர். அவர்கள் தேவனுடைய சாத்தியத்தை "நிர்வகித்தனர்" (பாதுகாத்தல் என்ற நோக்கில்) மற்றும் "விநியோகம் செய்தனர்" (விநியோகம் என்ற பொருளில்).

உக்கிரகாரனுக்கு, விசுவாசம் என்பது மிகவும் முக்கியமான விஷயம். அவர்கள் எஜமானனுடைய வளங்களின் திறமையான மேலாளர்களாக இருக்க வேண்டும். ஒரு உக்கிரகாரன் அவர் நிர்வாகம் செய்த சொத்து அல்லது வளத்தை ஒருபோதும் சொந்தமாக வைத்திருக்கவில்லை; அவர் அதை தனது எஜமானருக்காக நிர்வகித்தார் மற்றும் அதை உண்மையாக நிர்வகிக்க வேண்டியிருந்தது.

செயல்முறை:-

நீங்கள் பொக்கிஷமாக வைத்திருக்கும் சில வேதவசனங்களை பட்டியலிட்டு, அந்த வசனங்களை ஏன் பொக்கிஷமாக கருதுகிறீர்கள் என்பதை சிலரிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்.

கலாத்தியர் 5:22-23

22. ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம்,
23. சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

நம்முடைய வாழ்வில் தேவன் விரும்பும் குணாதிசயங்கள் அனைத்தும் (ஒன்பதுவகை) ஆவியின் கனியில் காணப்படுகின்றன. தேவஆவியானவர் தேவனுக்கும் ஜனங்களுக்கும் உண்மையாக செயல்படுகிறார். இது நம்பகமான மனிதனின் பண்பு.

பல வருடங்களாக அநேக வாழ்வின் சோதனைகளின் மத்தியில் தேவனுக்கு உண்மையாய் ஊழியம் செய்யும் திறன் நம்முடைய வீர குணத்தால் நாம் அடையக்கூடிய ஒன்றல்ல. அது ஆவியானவரிடத்திலிருந்து வருகிறது.

செயல்முறை:-

ஆவிக் கேற்றபடி நடப்பதற்கு நாம் அதிகமாகச் செய்ய வேண்டியது என்ன? (கலாத்தியர் 5:25-26 25. நாம் ஆவியினாலே பிழைத்திருந்தால், ஆவிக் கேற்றபடி நடக்கவும் கடவோம். 26. வீண் புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம்)

தேவன் பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்**நீதிமொழிகள் 2:7-9**

7. அவர் நீதிமான்களுக்கென்று மெய்ஞ்ஞானத்தை வைத்துவைத்திருக்கிறார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு அவர் கேட்கமாயிருக்கிறார்.
8. அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.
9. அப்பொழுது நீதியையும், நியாயத்தையும், நிதானத்தையும், சகல நல்வழிகளையும் அறிந்துகொள்வாய்.

தேவன் தம்முடைய வார்த்தையில் ஞானத்தை மட்டுமல்ல; அவருடைய பாதையில் நடப்பவர்களைத் தற்காத்துக்கொள்ளவும் மற்றும் பாதுகாக்கவும் அவர் தீவிரமாகச் செயல்படுகிறார். ஏனென்றால், அவர் நியாயத்தின் நெறிகளைத் தற்காத்து, தம்முடைய பரிசுத்தவான்களின் பாதையைக் காப்பாற்றுகிறார்.

தேவனைப் பற்றி கற்பிக்கப்பட்டவர் நீதி, இரக்கம் நேர்மை மற்றும் சத்தியத்தின் முழு நியாயப்பிரமானத்தையும் புரிந்துகொள்வார்; கடவுள் இதை அவன் இதயத்தில் எழுதி வைத்துள்ளார். புத்தகங்கள் மூலம் மட்டுமே இவற்றைப் புரிந்துகொள்பவர் ஒருபோதும் அவற்றைப் செயல்படுத்தவோ அல்லது அதினால் பயனடையவோ வாய்ப்பில்லை.

செயல்முறை:-

நீங்கள் பாதுகாக்கப்பட்டதாக உணர்கிறீர்களா? நீங்கள் எப்படி உணர்கிறீர்கள், ஏன் அப்படி உணர்கிறீர்கள் என்பதைக் குறித்து ஜெபியுங்கள்?

தேவன் தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்**சங்கீதம் 145:17-18**

17. கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் கிருபையுள்ளவருமாயிருக்கிறார்.
18. தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், உண்மையாய்த் தம்மை நோக்கிக் கூப்பிடுகிற யாவருக்கும், கர்த்தர் சமீபமாயிருக்கிறார்.

கர்த்தர் தமது வழிகளிலெல்லாம் நீதியுள்ளவரும், தமது கிரியைகளிலெல்லாம் பரிசுத்தமாயும் இருக்கிறார். அவருடைய வழிகள் மற்றும் கிரியைகள் இரண்டும் துதிக்கப்பட வேண்டியவை. யெகோவா அநீதியாகவோ அசுத்தமுள்ளவராகவோ இருக்க முடியாது. அவருடைய கிரியைகள் என்னவாக இருந்தாலும், அவை அனைத்தும் நீதியும் பரிசுத்தமுமானவை. இதுவே அவருடைய வழிகளைப் பின்பற்றும் ஆத்மீகமானவரின் அறிக்கையும், அவருடைய கிரியைகளைப் படிக்கும் கிருபையுள்ளவரின் அறிக்கையுமாகும்.

தேவன் எதை செய்தாலும் அது சரியாக இருக்க வேண்டும். தேவன் அவருடைய மற்ற எந்த வழிகளிலும் செயல்களிலும் இருந்தது போலவே தம்முடைய ஜனங்களின் இரட்சிப்பிலும் நீதியுள்ளவரும் பரிசுத்தமானவருமாய் இருந்தார். அவர் நீதியை இழந்து இரக்கத்தைக் காட்டவில்லை, மாறாக அவர் தமது குமாரனின் மரணத்தின் மூலம் தமது நீதியைப் பெரிதாக்கினார்.

செயல்முறை:-

சங்கீதம் 145 இன் மூலம் தேவனை துதியுங்கள்.